

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை -6.

ந.க.எண்.50510/பிடி.2/இ2/2021 நாள் .12.2022

பொருள்: பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் - சார்பு.

- பார்வை:
1. அரசாணை (நிலை) எண்.125, பள்ளிக்கல்வி ப.க.7(1)த் துறை, நாள் 15.07.2022.
  2. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.50510/ பிடி.2/இ2/2021 நாள் 21.09.2022.
  3. சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் 1785/இ3/2022 நாள் 30.11.2022

-----

பார்வை-1இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் இடம் பெற்றுள்ள கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் என்னும் பாடங்களுக்கு பதிலாக 2022- 2023 ஆம் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புத் திறன்கள் என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு ஆணை வழங்கியுள்ளது.

பார்வை-2இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் வேலைவாய்ப்புத் திறன்கள் என்னும் பாடத்திற்கு வினாக்கள் 70:30 என்ற விகிதாச்சாரத்தில் 70% பாடப்பொருளிலிருந்தும் 30% செய்முறை பயிற்சிக்காகவும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் செய்முறை பயிற்சிக்கான பாடப்பகுதி பாடநூல் உருவாக்க குழுவினரைக் கொண்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பார்வை 3இல் காண் கடிதத்துடன் பெறப்பட்டுள்ளது. இதில் 20 மதிப்பெண்கள் செய்முறைக்கும் (தலா ஒரு செய்முறைக்கு) 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டிற்கும் (Internal marks) அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பாடப்பகுதி இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை பள்ளிகளுக்கு அனுப்பி உடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி ஆணையருக்காக  
05/12/22

இணைப்பு:  
செய்முறை பயிற்சிக்கான பாடப்பகுதி

பெறுநர்  
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

நகல்

1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-6.
2. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6. (தகவலுக்காக அனுப்பப்படுகிறது.)

மேல்நிலை முதலாம் ஆண்டு

தொழிற்கல்வி

வேலைவாய்ப்புத் திறன்கள்

செய்முறை

## செய்முறைகள்

செய்முறை	தலைப்பு
01	கணினியின் செயல்பாட்டிற்க்கான பல்வேறு கருவிகள் மற்றும் துணைக் கருவிகளை தயார் செய்தல்
02	MS Word செயலியை பயன்படுத்தி தற்குறிப்பை உருவாக்குதல்
03	கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தகவல்களை MS Excel -ஐப் பயன்படுத்தி அட்டவணை வடிவில் மாற்றி அச்சிடுதல்
04	MS பவர் பாயிண்டைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு திறன் விளக்கக்காட்சியை உருவாக்குதல்
05	மின்னஞ்சல் கணக்கை துவங்குதல் மற்றும் விடுப்பு விண்ணப்பம் மின்னஞ்சலில் அனுப்புதல்
06	Self-Introduction
07	குழு கலந்துரையடல்-இணையவழி கற்றல்
08	உற்பத்தித் தொழிலாளியாக ஒரு நாளைத் திட்டமிடுதல்
09	கொடுக்கப்பட்டுள்ள SB(சேமிப்பு வங்கி) கணக்கு திறப்பு படிவத்தை நிரப்புதல்
10	மாதிரி நேர்காணல்
11	செய்தித்தாளில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்திற்கான முறையான விண்ணப்பக் கடிதத்தை எழுதுதல்


## செய்முறை -1

கணினியின் செயல்பாட்டிற்கான பல்வேறு கருவிகள் மற்றும் துணைக் கருவிகளை தயார் செய்தல்

நோக்கம் :

வெவ்வேறு வெளிப்புற உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களை கணினியுடன் இணைக்கும் மற்றும் துண்டிக்கும் செயல்முறையைப் புரிந்து கொள்ளுதல்.

செய்முறைக்கு கீழ் உள்ள செயல்பாடுகள் :



பாதுகாப்பு நடவடிக்கைகள் :

1. கணினியை மேசையின் மீது வைப்பதற்கு முன் மின் செருகி (Socket) மற்றும் வலையமைப்பு (Net work) அருகே உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
2. விசைபலகை அணுகக் கூடியதாகவும், CPU நன்கு காற்றோட்டமான இடத்திலும், கணினிதிரை முழுவதும் புலப்படும் வகையிலும், சுட்டியை வசதிக்கு ஏற்றாற்போலும் அமைக்க வேண்டும்.
3. பழுது பார்க்கும் பொழுது உபகரணத்திலிருந்து மின் வழங்கியை துண்டித்து வைக்க வேண்டும்.
4. கணினி பெட்டிக்குள் கூர்மையான பகுதிகள் ஏதும் இருப்பின் பசைப்பட்டை கொண்டு மூட வேண்டும்.

தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் :





அட்டவணை 1

செயல்பாடு தலைப்பு	சாதனம் மற்றும் கூறுகளின் பெயர்	அளவு/மதிப்பு	எண்ணிக்கை
பாகங்களை அடையாளம் காணுதல்	மைய செயலகம் (CPU)	Is processor / 4 GB RAM	1
	விசைப் பலகை	108 விசைகள்	1
	திரையகம்	14" LED	1
	சுட்டி	ஒளியியல் (Optical)	1
	அச்சுப்பொறி	லேசர் / இங்க்ஜெட்	1
	சுவிட்ச் பெட்டி	3 சுவிட்ச், 3 மின் செருகி	1
	VGA கேபிள்	1.5 மீட்டர்	1
	HDMI	1.5	1
	USB	1.5	1
	மின் கேபிள்	1.8 மீட்டர்	3
CPU-இல் உள்ள தொடர்புகளை அடையாளம் காணுதல்	மைய செயலகம் (CPU)	Is processor / 4 GB RAM	1
சாதனங்களை இணைத்தல்	மைய செயலகம் (CPU)	Is processor / 4 GB RAM	1
	விசைப் பலகை	108 விசைகள்	1
	திரையகம்	14" LED	1
	சுட்டி	ஒளியியல் (Optical)	1
	அச்சுப்பொறி	லேசர் / இங்க்ஜெட்	1

	சுவிட்ச் பெட்டி	3 சுவிட்ச், 3 மின் செருகி	1
	VGA கேபிள்	1.5 மீட்டர்	1
	HDMI	1.5	1
	USB	1.5	1
	மின் கேபிள்	1.8 மீட்டர்	3


பிரிவு 1 : பாகங்களை அடையாளம் காணுதல்

### அட்டவணை 2


வ.எண்	படம்	பாகங்களின் பெயர்கள்	பயன்கள்
1.		மைய செயலகம் (CPU)	CPU ஆனது கணினியின் மூளையாக செயல்படுகிறது.
2.		திரையகம்	தகவல்களை படமாகவோ அல்லது உரை வடிவமாகவோ காட்டுவதற்கு பயன்படுகிறது.
3.		விசைப் பலகை	எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் எண்கள் போன்றவற்றை கணினியில் உள்ளீடுவதற்கு பயன்படுகிறது.
4.		சுட்டி	திரையில் பார்ப்பதை சுட்டி காட்டுவதற்கு பயன்படுகிறது.

5.		சுவிட்ச் பெட்டி	மின்சாரத்தை மின் வழங்கியிலிருந்து அதிக சாதனங்களுக்கு வழங்க பயன்படுகிறது.
6.		மின் கேபிள்	சுவிட்ச் பெட்டியிலிருந்து கணினியின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அனுப்ப பயன்படுகிறது.
7.		VGA கேபிள்	CPU மற்றும் திரையகத்திற்கு இடையே சிக்னல்களை இணைக்கவும் அனுப்பவும் பயன்படுகிறது.
8.		HDMI கேபிள்	CPU மற்றும் திரையகத்திற்கு இடையே சிக்னல்களை இணைக்கவும் அனுப்பவும் பயன்படுகிறது.
9.		USB கேபிள்	பிற சாதனங்களை இணைக்கப் பயன்படுகிறது.



10.		அச்சப்பொறி	ஆவணங்களை அச்சிடப் பயன்படுகிறது.
-----	---	------------	---------------------------------

### பிரிவு 2: CPU இல் உள்ள இணைப்பு தொடர்புகளை (Port) அடையாளம் காணுதல்



### படம் 1: CPU - இன் உள்ள தொடர்புகளை அடையாளம் காணுதல்

படி 1: மின் இணைப்பு, SMPS குளிர்விக்கும் விசிறி, சிபியு குளிர்விக்கும் விசிறி, சொடுக்கி மற்றும் ஸ்க்ரு ஆகியவற்றைக் கண்டறியவும்.

படி 2: CPU இல் PS/2 போர்ட், USB போர்ட், பேரலை போர்ட், VGA போர்ட், ஈதர்நெட் போர்ட் மற்றும் ஆடியோ ஊக்குவிக்கிகளை அடையாளம் காணவும்.

படி 3: CPU இல் உள்ள விரிவாக்க இடங்கள் மற்றும் விரிவாக்க அட்டைகளை அடையாளம் காணவும்.

### பிரிவு 3: சாதனங்களை இணைத்தல்

படி 4: VGA அல்லது HDMI கேபிளைப் பயன்படுத்தி CPU மற்றும் மாணிட்டரை இணைக்கவும்,

படி 5: விசைப்பலகை மற்றும் சுட்டியை CPU உடன் இணைக்கவும் (USB வகை அல்லது PS/2 வகை இருக்கலாம்),

படி 6: பிரிண்டர் கேபிளை CPU உடன் இணைக்கவும்,

படி 7: பவர் தரவுகளை சொடுக்கி பெட்டியிலிருந்து CPU, மானிட்டர் மற்றும் பிரிண்டருடன் இணைக்கவும்.

படி 8: மின்செருகியில் பவர் சுவிட்சுகளை இயக்கவும்.

படி 9: கணினியைத் தொடங்க CPU ஆற்றல் பொத்தானை இயக்கவும்.



படம் 1.2 மேசை கணினி

**முடிவுரை :**

கணினிக்கான பல்வேறு வெளிப்புற உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களை இணைத்தல் மற்றும் துண்டித்தல் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

**காணொலி பரிந்துரைகள்:**

**அட்டவணை 3**

வ. எண்	தலைப்பு/ நோக்கம்	இணைப்பு
1	மேசைக் கணினியை அமைத்தல்	<a href="https://youtu.be/KdQeU5QTfYE">https://youtu.be/KdQeU5QTfYE</a>
2	வீட்டில் மேசைக் கணினியை அமைத்தல்	<a href="https://youtu.be/avaOf-kdb7w">https://youtu.be/avaOf-kdb7w</a>
3	கணினி அடிப்படைகள் - கணினியை அமைத்தல் - மேசைக் கணினிகளை அமைத்தல் மற்றும் கணினியை செருகுதல்	<a href="https://youtu.be/SMoqsvQBEPg">https://youtu.be/SMoqsvQBEPg</a>

#### அட்டவணை 4

மாணவர் செயல்பாடு	மாணவர்கள் மூன்று கணினிகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விருந்தினர் விரிவுரை பரிந்துரைகள்	விருந்தினர் விரிவுரைக்கு ஒரு கணினி துறை தொழில்நுட்ப வல்லுநரை அழைக்கவும். விருந்தினர் விரிவுரைக்கு ஒரு IT பொறியாளரை அழைக்கவும்.
தொழில்சார்ந்த / கள ஆய்வு பரிந்துரைகள்	கள ஆய்விற்கு ஒரு கணினி மையத்தைப் பார்வையிடுதல் தொழில் சார்ந்த ஆய்விற்காக ஒரு மென்பொருள் நிறுவனத்தைப் பார்வையிடுதல்.


#### செய்முறை:2

### MS Word செயலியை பயன்படுத்தி தற்குறிப்பை உருவாக்குதல்

நோக்கம் :

MS Word செயலியை பயன்படுத்தி தற்குறிப்பை உருவாக்குதல்.

செய்முறைக்கு கீழ் உள்ள செயல்பாடுகள் :



தேவையான உபகரணங்கள் :

அட்டவணை 1

வ. எண்	சாதனம் மற்றும் கூறுகளின் பெயர்	அளவு/மதிப்பு	எண்ணிக்கை
1	கணினி அல்லது மடி கணினி	I5 processor/4GB RAM	1
2	MS Office மென்பொருள்	செயல்படுத்தப்பட்ட MS office	1

செயல்முறை :

பிரிவு 1:MS Word ஐ திறத்தல்:

படி 1: Start பொத்தானை அழுத்தவும் அல்லது விசைபலகையில் windows பொத்தானை அழுத்தவும்.

படி 2: All programs > MS office > MS word


படி 3: MS word செயலியை திறக்க இருமுறை சொடுக்கவும்.

படி 4: file > New மூலம் புதிய ஆவணத்தை திறக்கவும்

பிரிவு 2:வார்ப்புருவை (Template) தேர்வு செய்தல்

படி 5: திரையில் இணைய வார்ப்புருகளை தேடவும்.

படி 6: "Resume" என்பதை தேடல் பெட்டியில் இட்டு விருப்பமான வார்ப்புருவை தேர்வு செய்யவும்.



## படம் 2:1 MS Word வார்ப்புருக்கள்

படி 7: தேர்வு செய்த வார்ப்புருவை இருமுறை சொடுக்கவும்.

### பிரிவு 3:சுயவிவரங்களை பதிவிடுதல்

படி 8: அடிப்படை விவரங்களான பெயர், அலைபெசி எண், மின் அஞ்சல் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவிடவும்.

படி 9: குறிக்கோள்கள் மற்றும் கல்வி விவரங்களை பதிவிடவும்.


படி 10:சுயவிவரங்களான தந்தை பெயர், பிறந்த நாள், பாலினம், தேசம், மொழி போன்றவற்றை பதிவிடவும்.

படி 11: தற்குறிப்பில் உறுதிபடுத்தும் பகுதியை இணைக்கவும்.

படி 12: தகுந்த பகுதியில் தேதி, இடம், கையொப்பம் ஆகியவற்றை பதிவிடவும்

படி 13: File > Save as மூலம் ஆவணத்தை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யவும்

படி 14: தகுந்த பெயரை ஆவணத்திற்கு சூட்டி .doc file வகையை தேர்வு செய்யவும்.



## RESUME

**Name** : ARUN R  
**Mobile** : \*\*\*\*\*  
**Email ID** : \*\*\*\*\*  
**Address** : \*\*\*\*\*

**OBJECTIVE**

1. To secure a challenging position in a reputable organization to expand my learnings, knowledge, and skills.

**ACADEMIC PROFILE**

QUALIFICATION	INSTITUTION	UNIVERSITY/ BOARD	YEAR	PERCENTAGE & GRADE
HSE	GOVERNMENT HR SEC SCHOOL	STATEBOARD	2022	PURSUNG
SSLC	GOVERNMENT HR SEC SCHOOL	STATEBOARD	2021	90%

**PERSONAL DETAILS**

**Father Name** : RAMASAMY  
**Date of Birth** : 15.10.2007  
**Nationality** : Indian  
**Gender** : MALE  
**Languages Known** : Tamil, English

**DECLARATION**

I hereby declare that the above-mentioned information is true up to my knowledge and I bear the responsibility for the correctness of the above-mentioned particulars, if selected will do my best for the achievements of your reputed company.

Place: \_\_\_\_\_ SIGNATURE |

Date: \_\_\_\_\_

படி 15: பின் Save ஐத் தேர்வு செய்து ஆவணத்தை சேமிக்கவும்


### படம் 2.2 மாதிரி தற்குறிப்பு

முடிவுரை:

MS office செயலியை பயன்படுத்தி தற்குறிப்பு உருவாக்கப்பட்டது.

காணொலி பரிந்துரை :

வ.எண்	தலைப்பு/ நோக்கம்	இணைப்பு
1	MS Word பயன்படுத்தி தற்குறிப்பை உருவாக்குதல்	<a href="https://youtu.be/Yeg29d5mxJY">https://youtu.be/Yeg29d5mxJY</a>



### செய்முறை - 3

**கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தகவல்களை MS Excel -ஐப் பயன்படுத்தி**

**அட்டவணை வடிவில் மாற்றி அச்சிடுதல்**


**பின்வரும் பத்தியைப் படித்து அட்டவணை வடிவத்திற்கு மாற்றவும்:**

பத்தாம் வகுப்பில் வெற்றி, சாமுவேல், முகமது, ஆகாஷ் மற்றும் ஜோசப் ஆகிய 5 மாணவர்கள் பயின்றவருகின்றனர். இவர்கள் காலாண்டுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முறையே 98, 89, 80, 92 & 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் முறையே 82, 87, 92, 95 & 90 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் முறையே 89, 92, 90, 88 & 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் முறையே 85, 75, 90, 95, 90 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் முறையே 95, 90, 85, 87 & 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் முறையே 449, 433, 437, 457 & 467.

**நோக்கம்:**

- MS Excel ஐப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தகவல்களை அட்டவணை வடிவில் மாற்றுதல்
- அட்டவணை படிவத்தை அச்சிடுதல்

**செய்முறையின் கீழ் உள்ள செயல்பாடுகள்:**



தேவையான உபகரணங்கள் :

அட்டவணை 2

வ. எண்	தேவையான உபகரணங்கள்	அளவு/மதிப்பு	எண்ணிக்கை
1	கணினி அல்லது மடிக்கணினி	I5 processor/4GB RAM	1
2	Msoffice மென்பொருள்	செயல்படுத்தப்பட்ட MS office	1
3	அச்சபொறி	A4, கருப்பு மற்றும் வெள்ளை, லேசர் ஜெட் பிரிண்டர்	1

செயல்முறை:

பிரிவு 1: பத்தியில் உள்ள தரவைப் படித்து புரிந்து கொள்ளுதல்

படி 1: பத்தியில் உள்ள தகவலைப் படிக்கவும்.

படி 2: தகவல்களைப் புரிந்து கொள்ளவும்.

படி 3: அட்டவணைக்கு தேவையான தகவல்களை எடுத்துக்கொள்ளவும்






### படம் 3.2 கலங்களில் தகவல்கள் தட்டச்சு செய்த பிறகு

படி 8: தரவுகள் தெரியும்படி வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளின் அளவை மாற்றவும்.

படி 10: அட்டவணையில் உள்ள தரவை சீரமைத்து, அட்டவணையின் முதல் வரிசையை Bold ஐ பயன்படுத்தி தடிமனாக மாற்றவும்.



S.No	Name	Tamil	English	Maths	Science	Social Science	Total
1	Vetri	98	82	89	85	95	449
2	Samuvel	89	87	92	75	90	433
3	Mohammed	80	92	90	90	85	437
4	Akash	92	95	88	95	87	457
5	Joseph	98	90	91	90	98	467


### படம் 3.3 தாளின் சீரமைப்புக்குப் பிறகு

படி 9: ஆவணத்தைச் சேமிக்கவும்.

அட்டவணை படவத்தை அச்சிடுதல் :

படி 10: File > Print ஐத் தேர்ந்தெடுக்கவும்

படி 11: அதில் Print-ஐ சொடுக்கி ஆவணத்தை அச்சிடவும்



### படம் 3.4 ஆவணத்தை அச்சிடுதல்

#### முடிவுரை:

MS Excel ஐப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தகவல்கள் அட்டவணை வடிவமாக மாற்றி அச்சிடப்பட்டது.

#### காணொலி பரிந்துரைகள்:

#### அட்டவணை 2

வ.எண்	தலைப்பு/நோக்கம்	இணைப்பு
1	Excel Basics for Beginners in Tamil	<a href="https://youtu.be/qNm_6inyqQc">https://youtu.be/qNm_6inyqQc</a>
2	Print and Page Setup in Excel in Tamil	<a href="https://youtu.be/g8nc_LKB_I">https://youtu.be/g8nc_LKB_I</a>

## செயல்முறை - 4


MS பவர் பாயிண்டைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு திறன்

விளக்கக்காட்சியை உருவாக்குதல்

நோக்கம் :

- விளக்கக்காட்சியைப் பற்றி புரிந்து கொள்ளுதல்
- MS பவர் பாயிண்ட்- இல் விளக்கக்காட்சியை உருவாக்குதல்
- MS பவர் பாயிண்ட்- இல் உள்ள சில விருப்பங்களை ஆராய்தல்

செய்முறையின் கீழ் உள்ள செயல்பாடுகள்:



தேவையான கருவிகள் மற்றும் மென்பொருள்கள்:

அட்டவணை 1


வ.எண்	கருவியின் பெயர்	அளவு/மதிப்பு	எண்ணிக்கை
1	மேசைக் கணினி அல்லது மடிக்கணினி	I5 செயலி/4ஜிபி RAM	1
2	MS Office மென்பொருள்	செயல்படுத்தப்பட்ட MS office	1

செயல்முறை:

பிரிவு 1: MS பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியினை திறத்தல்

படி 1: windows > search > MS-office PowerPoint என்பதைத் தேர்ந்தெடுக்கவும்


படி 2: பவர் பாயிண்ட் > தேர்ந்தெடு > கோப்பு > புதியதைத் திறந்து வெற்று விளக்கக்காட்சியை உருவாக்கவும்



படம் 4.1 MS பவர் பாயிண்ட் திறத்தல்


படி 3: மேலும் புதிய ஸ்லைடுகளைச் சேர்க்கவும்.

படி 4: உரைப் பெட்டியின் உள்ளே கர்சரை வைத்து, மாதிரி பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியில் உள்ளடக்கத்தைத் தட்டச்சு செய்யவும்.



படம் 4.2 MS பவர் பாயிண்ட் ஆரம்பித்தல்

படி 5: உரையைத் தேர்ந்தெடுத்து எழுத்துரு அளவை மாற்றவும் மற்றும் தடிமனான விருப்பம் போன்ற வடிவமைப்பு விருப்பத்தைச் சேர்க்கவும்.



படம் 4.3 எழுத்துரு அளவை மாற்றி வடிவமைப்பு விருப்பத்தைச் சேர்த்தல்

பிரிவு 2: கொடுக்கப்பட்ட விளக்கக்காட்சியில் தரவை உள்ளிடுதல்

படி 6: விளக்கக்காட்சியில் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும்.

## Employability Skills

### UNDERSTANDING MYSELF

OBJECTIVES

- To able to Know your friends and teachers
- ❖ Introduction to the ES Curriculum
- ❖ Personal and Interpersonal skills
- ❖ Know yourself and know others
- ❖ Explore the future of work
- ❖ Becoming a self learner
- ❖ Learning online
- ❖ Interest and abilities
- ❖ Role models and aspiration
- ❖ Building my journey map

### ENGLISH LANGUAGE SKILLS

OBJECTIVES

- To create an amicable atmosphere
- ▶ Introducing oneself
- ▶ Greeting a person
- ▶ Asking simple questions
- ▶ Describing a person , place and object
- ▶ Talking about likes and dislikes
- ▶ Inviting someone
- ▶ Planning an outing
- ▶ Ordering food at a restaurant
- ▶ Narrating a story
- ▶ Giving directions
- ▶ Visiting a doctor
- ▶ Opening a bank account
- ▶ Giving and receiving feedback
- ▶ Making objections
- ▶ Giving simple instructions

### COMMUNICATION SKILLS

OBJECTIVES

- To able to define communication and understand the necessity and importance
- o Introduction to communication skills
- o Components of communication
- o Verbal communication - speaking
- o Verbal communication - writing
- o Non - verbal communication
- o Work place communication
- o Workplace communication activities
- o Self expression
- o Project group discussion on a topic
- o Handling conflict and criticism
- o Digital communication - professional networking
- o Digital communication - explore , create and communicate through email
- o Project
- o Practicing effective communication
- o Mastering effective communication
- o Assessing your communication ability

## DIGITAL SKILLS

### OBJECTIVES

- To able to know various components of computer and describe applications of computer
- Basics of computer
- Exploring a computer
- Basics of operating system
- Exploring windows operating system
- Exploring MS word
- Exploring Excel
- Exploring power point
- Internet
- Best practices to follow on the internet
- Internet safety
- Mobile applications
- Exploring popular sites for learning and career growth
- Mobile phone
- Social media

## ENTREPRENEURSHIP

### OBJECTIVES

- To able to know entrepreneur , entrepreneurship and enterprise.
- Entrepreneur and Entrepreneurship
- Being Entrepreneurial
- Entrepreneurial Motivation, Performance and Reward
- Sources of Business Idea
- Micro, Small and Medium Enterprise(MSME)
- Various Schemes and Institutes For Self-Employment
- Marketing, Advertisement and Publicity
- SWOT and Risk Management
- Project Information, Feasibility and Legal Formalities

## BUILDING 21<sup>ST</sup> CENTURY SKILLS

### OBJECTIVES

- To able to know Attitude and their importance.
- Attitude
- Problem Solving
- Decision Making
- Negotiation Skill
- Conflict Resolutions
- Stress Management
- Stress Management Tools
- Time Management
- Productivity
- Personal Growth
- Personal Growth To Organisation and Economic Growth
- Team Work and Collaboration

## GENDER

### OBJECTIVES

- To able to understand environment around us
- Understanding the world around us
- Understanding bias and discrimination
- Understanding the difference between sex and gender
- Stereotypes and gender based stereotypes
- Gender roles in family and society
- Understanding violence and Indian laws that protect against violence
- Role model of different genders

## FINANCIAL LITERACY

### OBJECTIVES

- To understand the concept of money, identify the functions of money
- Introduction to concept of money
- Basics of banking: types of bank accounts
- Opening a bank account and basic banking transactions
- Online banking and digital transactions
- Mobile payment app
- Savings and investments
- Project:visit one nationalized bank and open a bank account
- Process: PAN Card and demant account documents

## PREPARATION TO THE WORLD OF WORK

### OBJECTIVES

- Identify the difference between job and career & difference between personal and professional life
- Introduction to the world of work
- Difference between job occupation, and career.
- Setting goals for career
- Handling Rejections and Failures
- Building My Resume
- Review Of My Resume
- Interview Skills
- Preparing for an Interview
- Mock Interviews

THANK YOU



படி 7: பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியைச் சேமிக்கவும்

**முடிவுரை:**

கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு திறன் விளக்கக்காட்சி MS powerpoint ஐப் பயன்படுத்தி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

**காணொலி பரிந்துரைகள்:**

#### அட்டவணை 2

வ.எண்	தலைப்பு/நோக்கம்	இணைப்பு
1	பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை உருவாக்குதல்	<a href="https://youtu.be/WJe_oYa3it">https://youtu.be/WJe_oYa3it</a> E



மாதிரி பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை .pptx வடிவத்தில் பதிவிறக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

#### செய்முறை - 5

மின்னஞ்சல் கணக்கை துவங்குதல் மற்றும் விடுப்பு விண்ணப்பம்


மின்னஞ்சலில் அனுப்புதல்

**நோக்கம்:**

- மின்னஞ்சல் கணக்கை துவங்குதல்
- விடுப்பு விண்ணப்பம் மின்னஞ்சல் அனுப்புதல்

**செய்முறையின் கீழ் உள்ள செயல்பாடுகள்:**





தேவையான உபகரணங்கள் மற்றும் மென்பொருள்கள்:


அட்டவணை 1

வ. எண்	தேவையான உபகரணங்கள்	அளவு/மதிப்பு	எண்ணிக்கை
1	கணினியுடன் இணையம்	I5 செயலி/4ஜிபி ரேம் கொண்ட கணினி	1
2	இணைய உலாவி எ.கா.chrome firebox		1

செயல்முறை:


பிரிவு 1: மின்னஞ்சல் (ஜி மெயில்) கணக்கை துவங்குதல்

படி 1: Google கணக்கு உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லவும்.



படம் 5.1 உள்நுழைவு பக்கம்

படி 2: கணக்கை உருவாக்கு(Create your Google account) விருப்பத்தை கிளிக் செய்யவும்.



### படம் 5.2 கணக்கு உருவாக்கும் பக்கம்

படி 3: உங்கள் பெயரை உள்ளிடவும்.

படி 4: "பயனர் பெயர்(Username)" புலத்தில், பயனர்பெயரை உள்ளிடவும்.

படி 5: உங்கள் கடவுச்சொல்லை>Password) உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.

- உதவிக்குறிப்பு: மொபைலில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும்போது, முதல் எழுத்து கேஸ் சென்சிட்டிவ் அல்ல.

படி 6: "அடுத்து(Next)" என்பதைக் கிளிக் செய்யவும்.


படி 7: விரும்பினால், உங்கள் கணக்கிற்கான ஃபோன் எண்ணைச் சேர்த்து சரிபார்க்கவும்.

படி 8: 'அடுத்து(Next)" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 9: மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டது.


**பிரிவு 2: விடுப்பு விண்ணப்பத்தை மின்னஞ்சல் செய்யவும்**

படி 10: கணினியில், ஜிமெயிலுக்குச் செல்லவும்.



### படம் 5.3 உள்நுழைவு பக்கம்

படி 11: மின்னஞ்சல் மற்றும் கடவுள் சொல்லை உள்ளிட்டு ஜி.மெயில் கணக்கில் உள்நுழையவும்.



### படம் 5.4 ஜிமெயிலின் இடைமுகம்

படி 12: ஜிமெயில் இடைமுகத்தின் இடது மூலையில் உள்ள "Compose" விருப்பத்தை கிளிக் செய்யவும்


படி 13: "To" புலத்தில், பெறுநர்களைச் சேர்க்கவும். பெறுநராக தலைமை ஆசிரியரின் மின்னஞ்சல் ID யையும், "Cc" மற்றும் "Bcc" புலங்களில், வகுப்பு ஆசிரியரின் மின்னஞ்சல் ID மற்றும் பெற்றோரின் மின்னஞ்சல் ID யையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

மின்னஞ்சலின் "To" புலத்துடன், CC புலத்திலும் BCC புலத்திலும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடுவதற்கான இடம் உங்களுக்கு வழக்கமாகவே இடம்பெற்றிருக்கும். CC என்பது "கார்பன் நகல்" என்பதைக் குறிக்கிறது. BCC என்பது "மறைக்கப்பட்ட கார்பன் நகல்" என்பதைக் குறிக்கிறது.

ஒரு மின்னஞ்சல் முகவரியை "Cc(கார்பன் நகல்)" புலத்தில் வைக்கும் போது, நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் நகல் அந்த முகவரிக்கு அனுப்பப்படும். "Bcc (Blind carbon copy)" புலத்தில் மின்னஞ்சல் முகவரியை வைக்கும் போது அதாவது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் நகல் அந்த முகவரிக்கு அனுப்பப்படும், ஆனால் மின்னஞ்சலைப் பெறும் எவரும் Bcc புலத்தில் உள்ள முகவரியைப் பார்க்க முடியாது.

படி 14: விடுப்பு கடிதம்-மாணவர் பெயர்-தேதி தொடர்பாக என்று Subject-ல் சேர்க்கவும்:

Example:Regarding Leave Letter-Student name:MAHESH-18/11/2022



The screenshot shows an email compose window with the following details:


- Subject: Regarding Leave Letter-Student name:MAHESH-18/11/2022
- To: Headmaster's E-mail ID
- Cc: Class teacher's E-mail ID
- Bcc: Parent's E-mail ID

The window also features a 'Send' button and various formatting icons at the bottom.

#### படம் 5.5 Compose மெயில்

படி 15: தலைமை ஆசிரியருக்கு விடுப்புக் கடிதம் எழுதவும்.

படி 16: பக்கத்தின் கீழே உள்ள "அனுப்பு(Send)" என்பதைக் கிளிக் செய்யவும்.



### படம் 5.6 விடுப்பு கடிதம் எழுதுதல்

#### முடிவுரை:

மின்னஞ்சல் ID உருவாக்கப்பட்டு, ஜிமெயிலைப் பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பம் வெற்றிகரமாக மின்னஞ்சல் செய்யப்பட்டது.

#### காணொலி பரிந்துரைகள்:

வ. எண்	தலைப்பு / நோக்கம்	இணைப்பு
1	மின்னஞ்சல் உருவாக்குதல்	<a href="https://www.youtube.com/watch?v=wm2k6rzUz54">https://www.youtube.com/watch?v=wm2k6rzUz54</a>
2	மின்னஞ்சல் அனுப்புதல்	<a href="https://www.youtube.com/watch?v=fCQBKKxjhc">https://www.youtube.com/watch?v=fCQBKKxjhc</a>

செய்முறை:6

### Self-Introduction

#### Objectives:

To able to introduce oneself in front of others.

## **Procedure:**

**Step 1:** Introducing yourself can be an opportunity to introduce yourself in an interview or in front of others.

**Step 2:** Start with the greeting and thank for the given opportunity.

Good morning, First of all, I thank you for giving me this opportunity to introduce myself.

**Step 3:** Name and place should be mentioned first

I am Karthik from Nadupatti, Salem

**Step 4:** Age and educational details should be mentioned next.

I am 16 years old and I am studying 11<sup>th</sup> standard in Government Higher Secondary School, Nadupatti.

**Step 5:** Then tell About the Family members.

Let me tell about my family, we are four members in our family. My father, mother and an elder sister.

**Step 6:** Tell about the hobbies and extra-curricular activities.

My hobbies are reading books and playing games. I have completed 5 days Internship in State Seed production farm.

**Step 7:** Further brief about strengths and weakness

I am a quick learner and I work hard. I have a sound computer knowledge. But I am introvert. However, I have started socialising now.

**Step 8:** Tell about ambition of life

My ambition is to become an Entrepreneur

**Step 9:** Conclude by saying Thanks.

Good morning all, First of all thank you for giving me this opportunity to introduce myself. I am Karthik from Nadupatti, Salem I am 16 years old and I am

studying 11<sup>th</sup> standard in Government higher secondary school, Nadupatti. Let me tell about my family we are four members in our family. My Father, Mother and one elder sister. My hobbies are reading books and playing games. Also I have completed 5 days Internship in State Seed production farm. My strengths are hardworking and quick learner. Also I have a computer knowledge. My weakness is I study a lot because sometimes I can't spend time with my family but I am trying to overcome this weakness. I spent time with my family on holidays. My ambition is to become an Entrepreneur.

Thank you.

**Conclusion:**

Thus, self introduction is done successfully.

**Video suggestions:**

**Table 1**

<b>S.no</b>	<b>Title/purpose</b>	<b>Link</b>
1	How to Introduce Yourself?	<a href="https://youtu.be/JZK1MZwUyUU">https://youtu.be/JZK1MZwUyUU</a>

**செய்முறை : 7**

**குழு கலந்துரையடல் - இணையவழி கற்றல்**

**நோக்கம் :**

இணையவழி கற்றல் தலைப்பில் குழு கலந்துரையடலை நிகழ்த்துதல்.

## செயல்முறை:

(தலைப்பை கொடுத்த பின் உரையாடலுக்கு தயாராவதற்கு 10 நிமிடங்கள் வழங்குதல்)

ராணி: அனைவருக்கும் வணக்கம், நாம் கலந்துரையாடப்போகும் தலைப்பு இணையவழி கற்றல். COVID-19 பெருந்தொற்று காலங்களில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் இணையவழி மூலமாக தொடர்ச்சியாக கற்க முடிந்தது.

அருண்: இணையவழி கற்றல் மூலம் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களின் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. இது வகுப்பறையில் சாத்தியமானது. ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியுமா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது கடினம்.

அன்வர்: பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் கல்வி மறுக்கப்பட்ட பல பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இணையவழி கற்றல் ஒரு வரப்பிரசாதமாகும்.

விக்னேஷ்: இணையவழி கற்றல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. தவறவிட்ட வகுப்புகளையும் மீண்டும் பார்த்து கற்க இயலும்.

கார்த்தி: மாணவர்களுக்கு புரிந்துகொள்ள கடினமான கருத்துகளை மாணவர்கள் மீண்டும் பார்த்து கற்க உதவுகிறது.

அன்வர்: மாணவர்கள் தொடர்ந்து திரையை பார்பதால் அது கண்களை சோர்வாக்குகிறது.

சஹானா: வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களுடன் பழகுவார்கள், அதன் மூலம் புதிய நண்பர்களை உருவாக்குவார்கள். வகுப்பறை மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையவழி கற்றல் மூலம் மாணவர்கள் இந்த வாய்ப்பை இழக்க நேரிடும்.



கார்த்தி: இணையவழி கற்றல் மூலம் ஆசிரியர்கள் இயங்குபடம் (Animations) அல்லது பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கருத்துகளை விளக்க முடியும். இதனால் மாணவர்கள் கருத்துகளை மிகவும் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள்.

ராணி: வகுப்பறை உற்சாகமான சூழலை தருகிறது. அதே சமயம் கணினி அல்லது ஸ்மார்ட் போன் முன் அமர்ந்து வகுப்புகளை கேட்பது சலிப்பை உண்டாக்கும்.

விக்னேஷ்: இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சிலருக்கு இணைய வசதி இல்லை. எனவே இணையவழி கற்றல் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை ஆழமாக்குகிறது.

சஹானா: இணையவழி கற்றல் வகுப்பறை கற்றலை போன்ற தீவிரத்தை உருவாக்காது. எனவே மாணவர்கள் வகுப்பை கவனிக்கும் உந்துதல் இல்லாமல் இருக்கலாம்.

அருண் : அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவு பெற்றிருப்பது இல்லை.

சஹானா: சாதனங்களில் YOUTUBE போன்ற பிற செயலிகள் இருந்தால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடும். ஏற்கனவே பல மாணவர்கள் ஸ்மார்ட் போன் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குழந்தைகளை மேற்பார்வையின்றி விட்டுச் செல்வதை பெற்றோர்கள் பாதுகாப்பாக உணரமாட்டார்கள்.

அருண்: எங்கள் விவாதத்தின் படி, இணையவழி கற்றல் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணையவழி கற்றலின் தீமைகளை தொழில்நுட்பத்தால் சரி செய்து எதிர்காலத்தில் திறம்பட பயன்படுத்தலாம். நன்றி.

**முடிவுரை:**

இணையவழி கற்றல் பற்றிய குழகலந்துரையால் வெற்றிகரமாக விவாதிக்கப்பட்டது.

**காணொலி பரிந்துரை :**

வ.எண்	தலைப்பு	இணைப்பு
1	Group Discussion in English Confidence V/S Knowledge	<a href="https://youtu.be/4WL9tzEl2Fw">https://youtu.be/4WL9tzEl2Fw</a>

**செய்முறை : 8**

**உற்பத்தித் தொழிலாளியாக ஒரு நாளைத் திட்டமிடுதல்**

**நோக்கம் :**

ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அலகு பணியாளராக ஒரு நாளை (24 மணிநேரம்) திட்டமிடுதல்.

**செயல்முறை :**

படி 1: நான் காலை 6 மணிக்கு எழுந்திருப்பேன்.

படி 2: வழக்கமான வேலை மற்றும் காலை வேலைகளைச் செய்ய நான் ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்வேன்.

படி 3: நான் செய்திகளைப் பார்ப்பேன் மற்றும் காலை உடற்பயிற்சி செய்வேன் மற்றும் காலை 7:30 மணி வரை என் செல்ல நாயுடன் நடப்பேன்.

படி 4: எனது குடும்ப உறுப்பினர்களுடன் மேலும் 30 நிமிடங்கள் செலவிடுவேன், காலை உணவை தயார் செய்து அவர்களின் தேவைகள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பங்களிப்பேன்.

படி 5: நான் காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுவேன். அதன் பிறகு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு செல்வேன்.

படி 6: நான் காலை 8:40 மணிக்கு அலுவலகத்திற்கு எனது பயணத்தைத் தொடங்குகிறேன், காலை 8:55 மணிக்கு எனது அலுவலகத்தை அடைவேன்.

படி 7: வருகையைக் பதிவு செய்த பிறகு, அந்த நாளில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளின் பட்டியலைச் சரிபார்ப்பேன்.

படி 8: காலை 10:30 மணி வரை நான் 200 எண்ணிக்கையிலான பனைத் தட்டுகளைத் தயாரிப்பேன், சிறிது நேர இடைவெளியில் ஓய்வெடுப்பேன்.

படி 9: மதிய உணவுக்கு முன் மேலும் 200 எண்ணிக்கையிலான பனைத் தட்டுகளைத் தயாரிப்பேன்.

படி 10: நான் மதியம் 12:30 மணிக்கு என் மதிய உணவு சாப்பிடுவேன். அதன்பிறகு, இன்னொரு இடைவேளைக்கு முன், மேலும் 150 எண்ணிக்கையிலான பனைத் தட்டுகளைத் தயாரிப்பேன். பின்னர் 5 மணி வரை 150 எண்ணிக்கையிலான பனைத் தட்டுகளைத் தயாரிப்பேன்.

படி 11: எனது வேலை நேரம் முடிந்ததும் நண்பர்களை சந்திப்பேன்.

படி 12: நான் மீண்டும் மாலை 6:30 மணிக்கு வீட்டை அடைவேன். வீட்டு வேலையை முடிக்க என் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவேன். எனது குடும்பத்தினர் அனைவருடனும் விளையாடுவேன்.

படி 13: நான் இரவு உணவை 8:30 மணிக்கு என் குடும்பத்துடன் சாப்பிடுவேன். அதன் பிறகு பாத்திரங்களைக் கழுவுவதிலும், அடுத்த நாளுக்கான பொருட்களை ஏற்பாடு செய்வதிலும் என் நேரத்தை செலவிடுவேன்.

படி 14: நான் இரவு 10 மணிக்கு படுக்கைக்குச் செல்வேன்.

**பனை தகடு தயாரிக்கும் பிரிவில் உற்பத்தி தொழிலாளியாக ஒரு நாளைத் திட்டமிடுதல்:**

காலை 6:00 மணி	எழுந்திருத்தல்
காலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை	தினசரி வழக்கமான செயல்கள்
காலை 6:30 முதல் 7:30 மணி வரை	காலை உடற்பயிற்சி மற்றும் செல்ல நாயுடன் நடைபயிற்சி
காலை 7:30 முதல் 8:00 மணி வரை	குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுதல் மற்றும் காலை உணவை தயார் செய்ய உதவுதல்
காலை 8:00 மணி முதல் 8:40 மணி வரை	காலை உணவு மற்றும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல்
காலை 8:40 முதல் 8:55 வரை	அலுவலகத்திற்கு பயணம். (கேபினை அடைய

	5 நிமிடங்கள் மற்றும் வருகையைக் குறித்தல்)
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை	பனை தட்டுகள் உற்பத்தி செய்தல்-200 எண்கள்
காலை 10:30 முதல் 10:45 வரை	இடைவேளை நேரம்
காலை 10:45 முதல் 12:30 வரை	மேலும் 200 எண்கள் பனை தட்டுகள் உற்பத்தி செய்தல்
மதியம் 12:30 மதியம் 1:00 மணி வரை	மதிய உணவு இடைவேளை
மதியம் 1:00 மணி மாலை 3:00 மணி வரை	மேலும் 150 எண்கள் பனை தட்டுகள் உற்பத்தி செய்தல்
மாலை 3:00 மணி மாலை 3:15 மணி வரை	இடைவேளை நேரம்
பிற்பகல் 3:15 மாலை 5:00 மணி வரை	மேலும் 150 எண்கள் பனை தட்டுகள் உற்பத்தி செய்தல்
மாலை 5:00. மாலை 6:30 மணி வரை	நண்பர்களுடன் ஒன்று சேருதல்
மாலை 6:30 மணி இரவு 8:30 மணி வரை	விளையாடுதல் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுதல்
இரவு 8:30 மணி இரவு 9:00 மணி வரை	குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிடுதல்
இரவு 9:00 மணி இரவு 10:00 மணி வரை	பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் பொருட்களை ஏற்பாடு செய்தல்
இரவு 10:00 மணி	தூங்கச் செல்லுதல்

**முடிவுரை:**

பனை தட்டு தயாரிக்கும் தொழிலாளியாக ஒரு நாளை திட்டமிட்டுள்ளேன்.

**செய்முறை : 9**

**கொடுக்கப்பட்டுள்ள SB (சேமிப்பு வங்கி) கணக்கு திறப்பு படிவத்தை நிரப்புதல்**

**நோக்கம்:**

வங்கி சேமிப்பு கணக்கு திறப்பு படிவத்தை நிரப்புதல்.

**தேவையான பொருட்கள் மற்றும் விவரங்கள்:**

- விண்ணப்பப் படிவம்,
- பேனா,
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
- பசை,
- அடையாளச் சான்றின் புகைப்பட நகல்.

**செயல்முறை:**

படி 1: அலுவலக பயன்பாட்டு வரிசையை நிரப்ப வேண்டாம். அதை வங்கி அதிகாரிகள் மட்டுமே நிரப்புவார்கள்

படி 2: வாடிக்கையாளர் செல்வன், செல்வி அல்லது திரு, திருமதி தேர்வுபெட்டியைத் தேர்ந்தெடுத்து தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்

படி 3: விண்ணப்பதாரரின் பெயரை நிரப்ப வேண்டும்

படி 4: விண்ணப்பதாரர் சிறியவராக இருந்தால், தந்தை மற்றும் தாயின் ஆதார் எண்ணை நிரப்பவும்.

படி 5: விண்ணப்பதாரரின் நிரந்தர முகவரியை எழுதவும்

படி 6: விண்ணப்பதாரரின் கூடுதல் விவரங்களை அந்தந்த புலங்களில் நிரப்பவும்

படி 7: அடையாள நோக்கத்திற்காக ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அடையாளச் சான்றுகளின் நகல்களை இணைக்கவும்

படி 8: விண்ணப்பதாரர் வங்கிக்கு ஒரு அறிமுக நபர் இருக்க வேண்டும் மற்றும் படிவத்தில் அவர்களின் விவரங்களை நிரப்ப வேண்டும். இது சீறார் கணக்கிற்கு மட்டுமே தேவைப்படுகிறது. முழுமையான KYC தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தேவையில்லை

படி 9: விண்ணப்பதாரரின் கையொப்பத்துடன் அதே வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ மற்ற கணக்கு விவரங்களை வழங்குவது கட்டாயம்

படி 10: வங்கியில் சேமிப்புக் கணக்கைத் திறந்த பிறகு, கணக்குத் திறப்புப் படிவத்தை பகுதி-II ஐ நிரப்ப வேண்டும்.

படி 11: கணக்கு வகை, விண்ணப்பதாரரின் பெயர் விவரங்கள், தேவையான சேவை மற்றும் மாதிரி கையொப்பம் ஆகியவற்றை நிரப்பவும்.

படி 12: விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தேவையான இடத்தில் ஒட்டவும்.

படி 13: டெபாசிட் செய்ய கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், நாம் டெபாசிட் வகையை தேர்வு செய்து, தேவைப்பட்டால் பரிந்துரை விவரங்களை எழுத வேண்டும்.

படி 14: வழிகாட்டுதல்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படித்து, விண்ணப்பதாரரின் கையொப்ப படிவத்தில் கையொப்பமிடுங்கள்.

படி 15: இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(For office use only) CIF No.   
Account No.

Date: 10052022

Branch name, address, branch code and pin no.

Sole/First Applicant

1. Please fill up in BLOCK letters only and use black ink for signature. Please leave one box blank between two words. Tick (✓) the appropriate boxes.
2. Fields marked asterix (\*) are not mandatory.
3. Please affix a passport size photograph in the box provided. Also enclose another photograph for affixing in the pass book.
4. For opening account of minors, where proof of identity/address is not available, the same will be provided by Father/Mother and Natural Guardian.
5. In case of illiterate customers, Left Thumb Impression (LTI) to be affixed and verified.

Personal Details

Customer Type:  Public  Staff Senior Citizen:  Yes Minor:  Yes  
 Name:  Mr.  Ms.  Mrs. Other \_\_\_\_\_  
 RAJA A  
 Name of Father / Husband / Guardian:  Mr.  Ms.  Mrs. Other \_\_\_\_\_  
 AANANDH S  
 Date of Birth: 22022007 Gender:  Male  Female Nationality: INDIAN  
 Mother's Maiden Name: SUDHA A Marital Status:  Married  Unmarried  Others  
 UID: XXXXXX XXXXXX XXXX UID of Father/Mother (in case applicant is a minor): XXXXXX XXXXXX

Correspondence Address (Current Residential Office)

35/2, RAMAN PALAKKADU  
 VASAYI COLLEGE POST  
 Landmark/Street: \_\_\_\_\_  
 City: ERODE PIN: 638316 State: TAMIL NADU  
 Telephone no. \_\_\_\_\_ Mobile no. 94427XXXX

Permanent Address

Same as Correspondence Address   
 35/2, RAMAN PALAKKADU  
 VASAYI COLLEGE POST  
 Landmark/Street: \_\_\_\_\_  
 City: ERODE PIN: 638316 State: TAMIL NADU  
 Telephone no. \_\_\_\_\_ Fax no. \_\_\_\_\_

Email Address: TXXXXX@GMAIL.COM

Additional Details (wherever applicable)

Income:  monthly  annually Assets (approximate value): Rs. \_\_\_\_\_  
 \*Religion:  Hindu  Muslim  Christian  Sikh  Others \_\_\_\_\_  
 \*Category:  General  OBC  SC  ST \_\_\_\_\_  
 Educational Qualification:  Non-Graduate  Graduate  Post Graduate  Others \_\_\_\_\_  
 Occupation Type:  Salaried  Self-employed  Business  Retired  Student  Others \_\_\_\_\_  
 Organization's Name: \_\_\_\_\_ \*Designation/Profession: \_\_\_\_\_  
 Passport no. \_\_\_\_\_ \*Others \_\_\_\_\_  
 I.T. PAN: \_\_\_\_\_ OR Form 60/61 \_\_\_\_\_  
 Vehicle:  Car  Two-wheeler  Other \_\_\_\_\_  
 Life Insurance Value:  Upto 2 lakhs  Upto 5 lakhs  Above 5 lakhs  
 Life Insurance:  SBI Life  Other \_\_\_\_\_  
 Existing Loans:  Car Loan  Home Loan  Personal Loan  Education Loan  Business/Agriculture  
 House:  Ancestral  Owned  Rented  Employers  
 Mutual Funds:  SBIMF  Other  No investments  
 Credit Card:  SBI Card  Others \_\_\_\_\_

Unique Identification Number

Mobile no. will be used for sending SMS alerts

E-mail address is required for alerts and e-statements

Voters ID/ Driving License/ Govt./ Defence ID Card No.

If PAN is not available please fill-up form 60/61

Identification Details

Passport ALONE where the address on the passport is the same as the Correspondence Address mentioned on the first page of this form.

Issued at:  Issue Date:

OR

Any one document from each of the undermoted two columns for a photo-identity and proof of address (Please tick the appropriate box and give details below):

Proof of identity	Proof of address (of Correspondence Address)
A) Passport where the address differs <input type="checkbox"/>	A) Credit card statement <input type="checkbox"/>
B) Voter ID card <input type="checkbox"/>	B) Salary slip (with address) <input type="checkbox"/>
C) PAN card <input type="checkbox"/>	C) Income tax/Wealth tax assessment order <input type="checkbox"/>
D) Govt./Defence ID card <input checked="" type="checkbox"/>	D) Electricity bill <input type="checkbox"/>
E) ID card of a reputed employer <input type="checkbox"/>	E) Telephone bill <input type="checkbox"/>
F) Driving License <input type="checkbox"/>	F) Bank account statement <input type="checkbox"/>
G) Photo-ID card issued by Post Office <input type="checkbox"/>	G) Letter from a reputed employer <input type="checkbox"/>
H) Photo-ID card issued by Universities/ Institutes approved by UGC/ AICTE <input type="checkbox"/>	H) Letter from any recognized public authority <input type="checkbox"/>
I) Letter from a recognized public authority or public servant verifying the identity and residence of the customer* <input type="checkbox"/>	I) Ration Card <input type="checkbox"/>
	J) Copies of Registered Leave & License Agreement/Sale Deed/Lease Agreement <input type="checkbox"/>
	K) Certificate issued by warden of hostel of University/Institute (approved by UGC/ AICTE) where the student resides* <input type="checkbox"/>
	L) For students residing with relatives, address proof of relatives along with their identity proof* <input checked="" type="checkbox"/>
No.: <input type="text"/>	No.: <input type="text"/>
Issued at: <input type="text"/>	Issued at: <input type="text"/>
Issue date: <input type="text"/>	Issue date: <input type="text"/>

Please attach one self-attested photocopy of identity proof and Address proof each. Originals thereof will have to be produced for verification

\* Refer to the Savings Bank rules

Introduction Details

I BHUVANA . E having CIF no. XXXXXXXXXX confirm that

I am an holder of account number XXXXXXXXXX of State Bank of India for the past 24 months/years and personally know the applicant(s) for more than 5 months/years and confirm his/her/their identity and address as stated above.

Date: 10052022 XXXX  
Signature of the Introducer Sign verified by (Sign, SS No. & stamp)

Required for small account only. Not required if complete KYC requirements are fulfilled.

With State Bank of India agreeing to open my Small Deposit account under liberalized KYC norms specified by RBI. I undertake to submit the required KYC documents as and when the balance or total annual transaction in my account exceed the stipulated limits in this regard. In the event of non compliance the Bank is within its rights to stop operations in account after advance notification as per RBI instructions.

XXXX  
Signature of the Applicant

Detail of other Accounts

Please give the details of your other accounts in our/other Bank \*mandatory

Bank	Branch	Type of Account/Facility(ies)	Account Number
<u>IOB</u>	<u>ERODE</u>	<u>SELF</u>	<u>XXXXXXXXXX</u>

Date: 10052022  
Place: ERODE XXXX  
Signature/ Thumb impressions of depositor

Please Sign in black ink only.

FOR OFFICE USE

Details of one or two identification marks, if any, such as a mole or scar (mandatory for illiterate applicant)

Verifying Officer/Open CIF		CIF Generated	
Signature:			
Name:	SS No.:	(Authorised signatory)	
Designation:	Date:	Date:	SS No.





**1. TERM DEPOSIT  / SPECIAL TERM DEPOSIT**

Amount: Rs. \_\_\_\_\_ (in words) \_\_\_\_\_  
Period: \_\_\_\_\_ year(s) \_\_\_\_\_ month(s) \_\_\_\_\_ days. In case of Term Deposit, interest payable:  Monthly  Quarterly

<b>Maturity instruction:</b> <input type="checkbox"/> Auto renew* principal <input type="checkbox"/> Auto renew* principal & interest <input type="checkbox"/> Auto renew* Rs. _____ <input type="checkbox"/> Pay principal & interest <input type="checkbox"/> Pay principal		Auto renew for period: _____ year(s) _____ month(s) _____ day(s)	<b>Payment instruction (Maturity Proceeds/Residual Amount):</b> <input type="checkbox"/> By credit to my bank account no. _____ <input type="checkbox"/> By Banker's Cheque / Demand Draft
---	--	---	--

\*Renewal will be done at the then prevailing interest rate

**2. MULTI-OPTION DEPOSIT SCHEME**

I/We hereby give consent for debiting my/ our account for recovering service charges as normally applicable to Savings Bank and Current Account.

Linked Saving Bank/Current Account No. \_\_\_\_\_

**3. RECURRING DEPOSIT**

Monthly installment: Rs. \_\_\_\_\_  Standing instruction (if any) Debit account no. \_\_\_\_\_  
Period: \_\_\_\_\_ year(s) \_\_\_\_\_ month(s)  On Maturity, credit proceeds to account no. \_\_\_\_\_

**4. SAVINGS PLUS  / PREMIUM SAVINGS ACCOUNT**

Auto-sweep facility links Savings/Current Account with Term Deposit Account. Your Savings Plus/Premium Savings Account balance above a threshold value, for a minimum amount of Rs.10,000 and in multiple of Rs.1000 in any one instance, is transferred to a Multi-Option Deposit (MOD) and earns interest as applicable to the MOD.

Threshold Amount\*: Rs. \_\_\_\_\_

Minimum balance required:  
Savings Plus Account: Rs. 5000  
Premium Savings Account: Rs. 25000

Sweep time: \_\_\_\_\_ day (example Monday, Tuesday) of every week (only for Savings Plus Account)

OR (example 1st, 2nd) of every month beginning on \_\_\_\_\_

Under reverse sweep facility for breaking the MOD, the MOD to be broken by:  Last in first out  First in first out

**5. NO-FRILLS ACCOUNT**

I declare that my present gross monthly income is not more than Rs. 5,000. I shall inform you whenever it exceeds Rs.5,000. I understand that if the value of my business connection, including other liability products like Recurring Deposit or Term Deposit, exceed Rs.10,000/-, this account will cease to be a 'No-frills' account. The account will then be treated as a normal Savings Bank account, governed by the terms and conditions applicable to such accounts. I shall abide by the 'Know Your Customer' norms as stipulated from time to time.

**6. FOR JOINT ACCOUNTS WITH 'EITHER OR SURVIVOR' OR 'ANYONE OR SURVIVOR' MODE OF OPERATION**

We have to advise that State Bank of India may pay to anyone of us, any day either before or on due date, on or after due date and where no due date is fixed, on demand, the principal alongwith interest. Payment to any one of us is discharge to the Bank from all of us, until you receive a notice contrary to it from both/ all of us. In case of death of any one, amount is to be paid to the survivor(s).

I/We have read and understood the rules and regulations of the product(s)/ service(s) opted for and agree to abide by the terms and conditions relating to the conduct thereof as also any changes brought about therein from time to time. A copy of the Savings Bank rules and regulations has been made available to me by the mode of a tear off. Further, I/we understand that I/we have the option to operate this account through my mobile handset using MPIN as per Terms and Conditions displayed on Bank's website www.sbi.co.in. Further, I/we have read and understood the provisions contained in the "Terms of Service document" of "OnlineSBI" on the Bank's website www.sbi.co.in and accept them. I/we agree that the transaction executed over "OnlineSBI" under my Username and Password will be binding. The Bank is entitled to amend the "Terms of Service document" of "OnlineSBI" from time to time.

Signature of 1st Applicant	Signature of 2nd Applicant	Signature of 3rd Applicant
----------------------------	----------------------------	----------------------------

Please Sign in black ink only.

**Nomination:**

Nomination, if required fill Form DA-1 on page no. 2, otherwise sign below

I/We do not want to nominate any person in this account

*ANANT H.*

Please Sign in black ink only.

**FOR OFFICE USE**

Certified that the implications and conditions for the operation of the account have been explained to the depositor (only in case of illiterate applicant)

<b>Open account:</b> Date: _____ (Authorised signatory)	<b>Account number generated:</b> Date: _____ (Authorised signatory)
i) Internet Banking (INB) Kit No.: _____ ii) INB Viewing <input type="checkbox"/> Transaction <input type="checkbox"/> rights given on: _____ iii) Mobile Banking MPIN given on: _____ iv) ATM Card data transmitted on: _____ v) Nomination serial no.: _____ vi) Threshold (KYC) limit: Rs. _____	vii) Account sourced by Business Correspondent/ Business Facilitator - Yes/No If yes, Name/ Designation: _____ Code no. of BC/BF: _____ viii) Account transferred / Home branch changed on: _____ ix) Account closed on: _____



செய்முறை : 10

மாதிரி நேர்காணல்

நோக்கம் :

மாதிரி நேர்காணலில் பங்கேற்றல் மற்றும் மாதிரி நேர்காணலில் எழக்கூடிய அனைத்து சந்தேகங்கள் மற்றும் அச்சங்களை நிவர்த்தி செய்தல்.



செயல்முறை:

பங்கேற்பாளர்கள் - நேர்காணல் செய்பவர் மற்றும் விண்ணப்பதாரர்

படி 1: விண்ணப்பதாரர் தனது கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புச் சிற்றேட்டைக் கொண்டு வர வேண்டும்.

படி 2: விண்ணப்பதாரர் சரியான ஆடைக் குறியீட்டைப் பராமரிக்க வேண்டும்.

படி 3: நேர்காணல் செய்பவரை சந்திக்கும் போது, புன்னகையுடன் கைகுலுக்கவும்.

மாதிரி நேர்காணலின் பயிற்சி:

நேர்காணல் செய்பவர்: காலை வணக்கம், ராஜா. என் பெயர் சுந்தர்.

வேட்பாளர்: காலை வணக்கம்.

நேர்காணல் செய்பவர்: நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

விண்ணப்பதாரர்: நான் நன்றாக இருக்கிறேன். நன்றி.

நேர்காணல் செய்பவர்: அது நல்லது ராஜா, நேர்காணலை ஆரம்பிக்கலாம். நீங்கள் தயாரா?

விண்ணப்பதாரர்: ஆம், நான் தயார்.

நேர்காணல் செய்பவர்: முதலில், என்னை சரியாக அறிமுகப்படுத்துகிறேன். நான் ஒரு பொறியாளர் மற்றும் HR. எனது துறையில் காலிப்பணியிடம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், நான் இந்த காலிப்பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்: தயவுசெய்து, பதவியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

நேர்காணல் செய்பவர்: இது ஒரு ஆரம்ப நிலை பணியிடம். புதிய பணியாளர் டெக்னீசியன் துறையுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.

விண்ணப்பதாரர்: உங்களுக்கு என்ன வகையான தகுதிகள் தேவை?

நேர்காணல் செய்பவர்: எனக்கு ஃபீல்டு டெக்னீஷியன். இதர வீட்டு உபயோகப் பொருட்களில் இரண்டு வருட படிப்பு தேவை. சில பணி அனுபவம் உதவியாக இருக்கும்.

விண்ணப்பதாரர்: நீங்கள் எந்த வகையான அனுபவத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

நேர்காணல் செய்பவர்: அலுவலக வேலை செய்வது நன்று. இருப்பினும், இது ஒரு ஆரம்ப நிலை பதவி என்பதால், எனக்கு அதிக அனுபவம் தேவையில்லை. புதிய நபருக்கு பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறோம்.

விண்ணப்பதாரர்: அருமை!

நேர்காணல் செய்பவர்: ராஜா, உங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

விண்ணப்பதாரர்: நான் ஒரு ஃபீல்ட் டெக்னீசியன் படிப்பை முடித்துள்ளேன்.

நேர்காணல் செய்பவர்: நீங்கள் வேலையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விண்ணப்பதாரர்: நிதி என்பதைப் பார்க்க இந்த வேலை எனக்கு உதவ வேண்டும். நான் பள்ளியில் நிறைய நிதிக் கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டேன், இப்போது அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது.

நேர்காணல் செய்பவர்: வேறு ஏதாவது?

விண்ணப்பதாரர்: இது எனது துறையில் வளர உதவும் என்றும் நம்புகிறேன்.

நேர்காணல் செய்பவர்: உங்கள் பலம் என்ன? நான் ஏன் உங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்?

விண்ணப்பதாரர்: நான் கடின உழைப்பாளி மற்றும் வேகமாக கற்றுக்கொள்பவன். நான் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன், நான் மக்களுடன் நன்றாக பழகும் குணமுடையவர்.

நேர்காணல் செய்பவர்: சரி. இப்போது, சில விரைவான கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய தயாராக இருக்கிறீர்கள், இல்லையா?

விண்ணப்பதாரர்:இல்லை

நேர்காணல் செய்பவர்: உங்களால் மனஅழுத்தத்தை சமாளிக்க முடியுமா?

விண்ணப்பதாரர்:ஆம், என்னால் முடியும். நான் பள்ளிக்குச் செல்லும் போது, மாலையில் வேறு சில பாடங்களை கற்றுக்கொண்டேன். மேலும், அந்த சூழ்நிலையை நான் நன்றாக கையாள்வேன்.

நேர்காணல் செய்பவர்: என்னிடம் இன்னும் ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

விண்ணப்பதாரர்: இல்லை, வேலையைப் பற்றி எனக்கு நல்ல புரிதல் இருப்பதாக நினைக்கிறேன். நான் அதை எளிதாகக் கையாள முடியும் என்று நம்புகிறேன். உங்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நேர்காணல் செய்பவர்: ராஜா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வந்ததற்கு நன்றி.

விண்ணப்பதாரர்: உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னைப் பார்த்ததற்கு நன்றி.

முடிவுரை:

மாதிரி நேர்காணல் வெற்றிகரமாக முடிந்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

**செய்முறை :11**

**செய்தித்தாளில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்திற்கான**

**முறையான விண்ணப்பக் கடிதத்தை எழுதுதல்**

**நோக்கம் :**

ஒரு செய்தித்தாளில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைக்கான முறையான விண்ணப்பக் கடிதத்தை எழுதுதல்.

## ஆட்கள் தேவை

**• FIELD TECHNICIAN-4 No's**

**QUALIFICATIONS**

10th Pass/ 12th Pass/ITI  
Field Technician - Other Home Appliances (Level 2) Preferred  
Experience : 0 to 1 Years      Application Last Date: 12-10-2023

**Good Salary +TA +Incentives Offered**

R.K Home Appliances Service Centre  
1,Ethiraj Road,Egmore,Chennai-600008.

**Contact: 90809XXXX,97893XXXX**

**செயல்முறை:**

படி 1: விளம்பரப்படுத்தப்பட்ட வேலைக்கான தகுதியைச் சரிபார்க்கவும்.

படி 2: விண்ணப்பதாரர் வேலைக்குத் தகுதி பெற்றிருந்தால், நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பவும்

படி 3: கடிதத்தில் விண்ணப்பதாரர், அனுப்புனர் மற்றும் பெறுநரின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்

படி 4: விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட வேண்டும்.

படி 5: மேலும் அவர்களின் கல்வித் தகுதியை எழுத வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் முந்தைய அனுபவம் இருந்தால் குறிப்பிட வேண்டும்.

படி 6: மேலும் விண்ணப்பதாரர் தங்கள் திறமை மற்றும் அறிவைக் குறிப்பிட வேண்டும்.

படி 7: விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் திறன் குறிப்பிடப்பட வேண்டும்.

படி 8: விண்ணப்பதாரர் கடிதத்தின் உண்மை குறித்த சுய அறிக்கையை அளிக்க வேண்டும்.

படி 9: விண்ணப்பதாரரின் கையொப்பத்துடன் கடிதத்தின் முடிவில் இடம் மற்றும் தேதியை எழுத வேண்டும்.

படி 10: இறுதியாக, விண்ணப்பத்தை இடுகையிடுவதற்கு முன், கடிதத்தை சரிபார்த்து, கடிதத்தை சரியான முகவரியுடன் உறையில் இடுகையிடவும். மேலும் கடிதம் விண்ணப்பத்தின் கடைசி தேதிக்கு முன் சென்றடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மாதிரி விண்ணப்பம்:

**ஃபீல்ட் டெக்னீஷியன் பதவிக்கான விண்ணப்பம்**

**அனுப்புநர்**

எம்.ரவி,

S/o, முரளி,

33-ராமன் பாலக்காடு,

வாசவி போஸ்ட்,

ஈரோடு -638301.

**பெறுநர்**

பணியமர்த்தல் மேலாளர் அவர்கள் ,

ஆர்.கே வீட்டு உபயோகப் பொருட்கள் சேவை மையம்,

1, எத்திராஜ் சாலை,

சென்னை-600008.

**மதிப்பிற்குரிய ஐயா,**

பொருள் ஃபீல்ட் டெக்னீஷியன் பதவி வேண்டி விண்ணப்பம்

உங்கள் செய்தித்தாள் விளம்பரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஃபீல்ட் டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு கடிதம் எழுதுகிறேன். விளம்பரம் செய்யப்பட்ட பணியிடத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், இந்த வேலையில் நேர்மறையான, மிகைப்படுத்தப்பட்ட தேவையான விரிவான திறன்கள் மற்றும் நேரடி புரிதல் எண்ணிடம்



உள்ளது. எனது தனிப்பட்ட திறன்களை எனது தொழில்முறை அனுபவத்திலிருந்து மதிப்பாய்வு செய்யவும்:

- நான் 2017 இல் 12 ஆம் வகுப்பை முடித்துள்ளேன்.
- நான் ஃபீல்ட் டெக்னீஷியன் குறித்த பாடத்திட்டத்தை முடித்துள்ளேன். (நிலை 2)
- சம்பந்தப்பட்ட துறையில் எனக்கு 2 வருட பணி அனுபவம் உள்ளது

ஃபீல்ட் டெக்னீஷியன் பதவிக்கு உங்கள் குழுவின் தேவைகளுக்கு எனது தகுதிகள் மற்றும் பின்னணி எவ்வாறு பொருந்துகிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குவதற்கு எனது தற்குறிப்பையும் இணைத்துள்ளேன். உங்கள் மதிப்பிற்குரிய வேலை பார்க்கும் இடத்தில் எனது பலத்தை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன். எனது சான்றிதழ்களையும் அனுபவத்தையும் மதிப்பாய்வு செய்ய நீங்கள் நேரம் ஒதுக்குவதை நான் பாராட்டுகிறேன்.

நன்றி

நாள் : 01.10.2022

உண்மையுள்ள,

இடம்: ஈரோடு

எம்.ரவி

**முடிவுரை:**

ஒரு செய்தித்தாளில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைக்கான முறையான விண்ணப்பக் கடிதம் வெற்றிகரமாக எழுதப்பட்டது.